

## சிறு தன் விவரக் குறிப்பு

சுமதி என்கிற தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தார். விருதுநகரில் பள்ளிப்படிப்பும், மதுரையில் கல்லூரிப் படிப்பும் முடித்தபின் சென்னைவாசி. சென்னை இராணிமேரிக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளராகப் பணிரெண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களது ஆங்கிலப் படைப்புக்களில் அவர்தம் அலைந்துழழ்வு உணர்வு குறித்து ஆராய்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்பிலும், தமிழ் அரங்கச் செயல்பாடுகளிலும் இவருக்கு ஆர்வமும், பங்கேற்பும் உண்டு.

தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, தமிழ் தேசிய நலனில் கரிசனம், உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்த்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களைத் தேடிப் படைக்கும் ஆற்றல் என விரிவான படைப்புலகம் இவருடையது.

இவரது படைப்புகள் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, மகளிர் கிருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ் பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சோட்டுப் பெண் எனும் முழுக் கவிதைத் தொகுப்பும், பெரியார் பல்கலைக் கழகம் (சேலம்), முதுகலை தமிழ் இலக்கியப் பிரிவு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கவிதைத் தொகுப்புகள்: *எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, மஞ்சணத்தி, அருகன், அவளுக்கு வெயில் என்று பெயர்.*

கவிதைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு): *கல்லின் கடுங்கோபம்.*

நேர்காணல் - தொகுப்பு: *பேச்சரவம் கேட்டிலையோ.*

கட்டுரைத் தொகுப்புகள்: *பாம்படம், சொல் தொடும் தூரம், மயிலிறகு மனசு, மண்வாசம், நவீனத்துவவாதி கம்பன், உறவுகள் - எஸ்.பொ., பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை, சொட்டாங்கல், தமிழ்ச்சி தங்கப்பாண்டியனின் கவிதை வெளி*

விமர்சன நூல்கள்: *காலமும் கவிதையும் - தமிழ்ச்சியின் படைப்புலகம், காற்று கொணர்ந்த கடிதங்கள்.*

ஆங்கில நூல்கள்: *Island to Island (The Voice of Sri Lankan Australian Playwright-Ernest Thalayasingham Macintyre), Internal Colloquies, translated by Dr.C.T.Indra of selected poems from Vanapechi by Dr.Thamizhachi Thangapandian.*

ஆராய்ச்சி தொகுப்பு: *நிழல் வெளி.*

சிறுகதைத் தொகுப்பு: *முட்டு வீடு.*

விருதுகள்: ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் (AIC) எனும் அமைப்பின் AIC Fellow (2002) விருது, கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது (2004), மகாகவி பாரதியார் விருது (2005), விஸ்டம் பதிப்பகத்தாரின் சிறந்த இளவயது நாடகக் கலைஞர் விருது (2005), ஏலாதி இலக்கிய விருது (2008), திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2009), பாவேந்தர் பாரதிதாசன் விருது (2009), களம் புதிது இலக்கியக் குழுவின் சிறந்த கவி ஆளுமை விருது (2010), கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளையின் சிறந்த கவிஞர் விருது (2013), பாரதி பணிச்செல்வர் விருது (2015), கலகம் கலை இலக்கியத் தமிழ்த் தேசியத்தடம் வழங்கிய சிறந்த பாடலாசிரியர் விருது (2015), விடியல் அறக்கட்டளையின் பாரதி விருது (2017), MADRAS DEVELOPMENT SOCIETYயின் CROWN JEWEL OF SOCIAL ACTIVIST (சமூக ஆர்வலர் மாமணி) விருது (2017), கவிமுகில் அறக்கட்டளையின் தாராபாரதி விருது (2017), கம்பன் கழகத்தின் நீதியரசர் மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு (2017), SPARRC - IISMயின் PRIDE OF INDIA விருது (2018).

இவரது படைப்புலகம் குறித்து தமிழ்ச்சியின் எஞ்சோட்டுப் பெண்-ஓர் ஆய்வு, அழகப்பா பல்கலைக்கழகம் (2006), தமிழ்ச்சி கவிதைகளில் உள்ளடக்கமும் உருவமும் - அழகப்பா பல்கலைக்கழகம் (2006), தமிழ்ச்சியின் எஞ்சோட்டுப் பெண் கவிதைகளில் பன்முகத் தன்மை-பச்சையப்பன் கல்லூரி (2010), தமிழ்ச்சி தங்கபாண்டியன் கவிதைகளில் பன்முகப் பார்வை-மதுரைக் கல்லூரி (தன்னாட்சி) (2012), பன்முகப்பார்வையில் தமிழ்ச்சியின் வனப்பேச்சி-பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி) (2013), தமிழ்ச்சியின் மண்வாசத்தில் மருத்துவக் குறிப்புகளும் மக்கள் உறவுகளும் - பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி - 2014) ஆகிய ஆறு இளமுனைவர் (M.Phil) பட்ட ஆய்வுகள் தமிழில் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ச்சியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் எனும் தலைப்பில் இவரது படைப்புகள் குறித்து கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (2014), தமிழ்ச்சியின் கவிதைகள் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் (2015), ஆகிய இரண்டு முனைவர் (Ph.D) பட்டத்திற்காக ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் தென் சென்னைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இணையதளம்: [www.thamizhachithangapandian.in](http://www.thamizhachithangapandian.in)

மின்னஞ்சல்: [contact@ithamizhachi.com](mailto:contact@ithamizhachi.com)

**முகவரி:** 'தங்கபாண்டியன் இல்லம்',  
மனை எண்.8, முதல் பிரதான சாலை,  
ராஜா நகர், நீலாங்கரை, சென்னை - 600 115.  
வீடு: +91-44-24491858, அலைபேசி: +91 9841208151